

உடனடி வெளியீட்டுக்காக

நகரசபை அங்கீகரித்த புலனாய்வினை டெலாய்ட் (Deloitte) முடிவுக்கு கொண்டு வருகிறது

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 29, 2021) – ப்ராம்ப்ட்டன் நகரசபையினால் பெற்றப்பட்ட, தனிநபர் விஷயங்கள் உள்ளிட்ட, நிர்வாகரீதியான நடத்தை பற்றிய குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமான தனது புலனாய்வுகளை, சுயசார்பானதும் மற்றும் நுண்ணறிதல் தணிக்கையாளருமான டெலாய்ட் (Deloitte) நிறுவனம் ஏப்ரல் 22, 2021 அன்று பூர்த்தி செய்தது.

குற்றச்சாட்டுக்களை பரிசீலனை செய்ததோடு, கூடவே, நகரின் செயல்பாடு மற்றும் அதன் அலுவலர்கள் சம்பந்தமான ஏதேனும் விஷயங்கள் பற்றி புகாரளிக்க விரும்பும் பணியாட்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்காக, பெயர் குறிப்பிடத் தேவையில்லாத ஒரு புகாரளிப்பு முனையத்தை ஏற்பாடு செய்யுமாறு நகரசபை டெலாய்ட் (Deloitte) நிறுவனத்தைப் பணித்தது.

டெலாய்ட்-இனால் மேற்கொள்ளப்பட்ட முழுமையானதொரு புலனாய்வின் பேரில், தனது பணியாளர்கள் அல்லது மூன்றாம் தரப்பு சேவையளிப்பவர்கள் வகையில், சட்டத்திற்கு புறம்பான எந்த ஒரு செயலோ அல்லது பாரபட்சம் காட்டும் நடத்தையோ இருந்தாக கண்டுபிடிக்கப்படவில்லை.

டெலாய்ட்-இனால் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட குற்றச்சாட்டுக்களில், இயக்குனர் மட்டத்தில், நகர கொள்கைகள் வகையில், நிர்வாகத்தரப்பு இணக்கமின்மை, மற்றும் இயல்தரமான இயக்கச்செல்பாட்டுக்கான செயல்முறைகளில் இணக்கமின்மை, என இரண்டு நிகழ்வுகளைத் தவிர பெருநிறுவன கொள்கைகள் எல்லாவற்றிலுமே கடைப்பிடிக்கப்பட்டிருந்தன; இதில் ஒன்று, ஏற்கெனவே இருக்கும் வேலைக்கான நீட்டிப்புக்காக பூர்த்தி செய்யப்பட்ட குறு டெண்டர் கோருதல் சம்பந்தப்பட்டது; மற்றும் குறு டெண்டர் கோருதல் இல்லாமல் போனது; ஆக இரண்டு விஷயங்கள் மட்டுமே. ஆவணப்படுத்தல் சம்பந்தமான இணங்குதலில் இருக்கும் ஆபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், நிதிசெயல்முறைப்படுத்தலின் அம்சங்களை தன்னியக்கமாக்குவதற்கான நகர நிர்வாகத்தின் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

நகரசபையினால் பணிக்கப்பட்ட புலனாய்வுக்கான ஆறு பகுதிகள் தொடர்பாக டெலாய்ட் நிறுவனம் கண்டறிந்த உண்மைகளின் தொகுப்புரை கீழே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

1. வாடகைக்கு எடுக்கும் பழக்கம்

முறையற்ற வகையில் வாடகைக்கு எடுத்தல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்ததில், பரிசீலனை செய்த மட்டில் அவற்றுக்கு ஆதாரம் இருக்கவில்லை, போதுமான விபரங்கள் கொண்டிருக்கவில்லை மற்றும் அதனால் மேற்கொண்டு புலனாய்வுக்கு உகந்தாக இருக்கவில்லை.

2. கொள்முதல் செய்தல் பிரச்சனைகள்

டெலாய்ட்-இனால் புலனாய்வு செய்யப்பட்ட ஆறு கொள்முதல் ஒப்பந்தங்களில் நான்கு ஒப்பந்தங்கள் கொள்முதல் செய்வதற்கான உபசட்டத்திற்கும் இயல்தரமான இயக்க செயல்பாட்டு நடைமுறைகளுக்கும் இணக்கமாகவே இருந்தன. ஒரு நிகழ்வில், ஏற்கெனவே இருக்கும் வேலை நீட்டிப்புக்காக பூர்த்தி செய்யப்பட்ட குறு டெண்டர் கோருதல் சம்பந்தப்பட்டது, இன்னொரு நிகழ்வில் குறு டெண்டர் கோருதல் இல்லாமல் போனது, ஆக இரண்டு விஷயங்கள் மட்டுமே, இயக்குனர் மட்டத்தில் இணக்கமின்மை இருப்பதாக அடையாளம் காணப்பட்டன.

3. பாரபட்சம் காட்டுவதாக கூறும் குற்றச்சாட்டுக்கள்

பாரபட்சம் காட்டுவதாக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்தரமே இல்லை மற்றும் மேற்கொண்டு புலனாய்வு செய்யத்தக்க வகையில் போதுமான விபரங்கள் இருக்கவில்லை.

4. பணியிட கேலி கிண்டல் மற்றும் துன்புறுத்தல்

புலனாய்வுகள் நடைபெற்ற சமயத்தில், அந்தச்சமயத்திற்கான நகர கொள்கைகள் மற்றும் இயல்தரமான இயக்க செயல்பாட்டு நடைமுறைகள் வகையில், மீறல்கள் இருந்தாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

5. தகவல்களை அழித்தல்

தகவல்களை அழித்தமைக்கான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமே இருக்கவில்லை.

6. இயல்தரமான கொள்கை மற்றும் நடைமுறைக்கு இணக்கம்

முறையற்ற இழப்பீடு பற்றிய குற்றச்சாட்டுக்களைப் பரிசீலித்ததில், இயல்தரமான செயல்முறைக்கு அப்பாற்பாட்டு குரல் எழுப்பியதாக ஆதாரம் இருக்கவில்லை மற்றும் அடையாளம் காணப்படவும் இல்லை; ஏற்கெனவே இருந்த உறவுமுறை காரணமாக எந்த சாதகமும் காட்டப்படவில்லை. பணியாளர்களை முறையற்றவகையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட குற்றச் சாட்டுக்களில், கொள்கை மீறல்கள் எதையும் டெலாய்ட் அடையாளம் காணவில்லை.

இந்த தீர்மானங்கள் அனைத்துக்கும், முன்னதாக ஒன்ட்டேரியோ ஆம்பட்ஸ்மேன் (பொதுமக்கள் குறை புலனாய்வு மற்றும் தீர்ப்பாயம்) மற்றும் பீல் பிராந்திய காவல்துறையினால் முன்னதாக செய்யப்பட்ட பரிசீலனைகளால் ஆதரவளிக்கப்படுகிறது.

பணியாட்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்கள் உள்பட, புலனாய்வுக்கு ஒத்துழைப்பு நல்கிய ஒவ்வொருவருக்கும் நகர நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இது பற்றிய டெலாய்ட்-இன் அறிக்கை நகரின் [வலைத்தளத்தில்](#), அனைவருக்கும் கிடைக்கிறது மற்றும் அறிக்கை பற்றிய கேள்விகளை டெலாய்ட்-க்கே அனுப்புதல் வேண்டும்.

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca